TO

# The Ceylon Government Gazette,

### PART III.

# FRIDAY, DECEMBER 11, 1903

# NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES OF 1897 TO 1903.

TAKE notice, that unless within three months from the 11th day of December, 1903, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to H. O. Fox, Esq., Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, 1900, and 1903," at his office at Hill House, Mutwal, Colombo:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

H. O. Fox, Special Officer.

#### Description of Lands referred to.

The following lots situated in the village of Kudapunewa in the Kadawat korale of the Nuwaragampalata, in the North-Central Province, as described in the annexed certified tracing:—

			i <b>minary</b> plai	1 00'				
			··· · <b>v</b> 1			E:	xte	nt.
Lot.		Name of Land.				A.	R.	P.
1		Kudapunewekele		•••	•••	138	3	18
1a		Do.	•••	•••	•••	7	1	33
$1b_{i}$		$\mathbf{p}_{\mathrm{o}}$ .	• • •	•••	•••	1	2	30
1c		Do.	•••	•••	•••	1	1	30
1d		Do	•••	•••	•••	10	0	0
1e	,,,	Do.	•••	***	•••	2	l	10
1q		Kudapunewekada	•••	***	•••	0	2	0
$rac{1g}{1i}$	•••	<b>D</b> o	•••	•••	•••	0	0	14
1l	•••	• Do.		•••	•••	0	0	14
10		Do.	•••	•••		0		14
1.8		Do.	•••	•••	···	. 0	0	14
l <i>†</i>		Do.	•••	•••	•••	. 0	1	0
1u		Do.	•••	•••		0	0	10
1v		Do.	•••	•••	,	0	1	10
1w		Do.	•••	•••		. 0	1	20
1x	•••	Do.	•••	• •		0	0	10
1y	•••	Do.	•••	•••		0	2	30
$1\ddot{z}$	•••	Do.		•••	•••	1	1	20
1a.	•••	Do.	•••			8	1	35
$1a_2^2$	•••	Do.	•••	•••		1	2	20
		•				175	3	12

and bounded as follows: on the north by the village limit of Mahakumbukgollewa; on the east by the village limit of Kudahamillewa; on the south by the village limit of Kongaskada; and on the west by the high road from Anuradhapura to Jaffna, the village limit of Punewa, and the high road from Anuradhapura to Jaffna.

Note.—The following lots lying within the above boundaries are excluded from this notice, and their aggregate acreage 28 acres 3 roods and 31 perches is not included in the acreage of 175 acres 3 roods and 12 perches given above. :—

		Pre	liminary	plan 58.				
Lot.		Neme of Land.				A.	R.	P.
1,f	•••	Ambalama premises		•••	•••	0	1	10
1h	•••	Kudapunewekade		•••		0		20
$rac{\mathbf{I} j}{1 k}$		. Do.		•••		0	1	
1k	•••	Do.		•••		0	1	13
1m	•••	Do.		•••	•••	0	0	<b>3</b> 0
1n	•••	Do.		•••		0	1	0
1p		Do.				0	1	0
$rac{1p}{1r}$	•••	Do.		•••	•••	0	-	25
		Do.		***	•••	0	0	<b>3</b> 0
<b>2</b>	•••	Kudapunewewela	••	***	•••	12	1	5
3	•••	Kudapunewewewa	•••	•••	•••	11	2	6
6	•••	Punewewewa	•••	••	•••	2	3	0
							_	
						28	3	31

ම් 1903ක්වූ දෙසැම්බු මස 11 වේන් දින පටන් තුන්මාසයක් ඇතුළහදී මෙනි පනත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොනොත් වැසිගණනකුට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අපෙක් ඇත්නම් ඒ අය විසින් මුඩබිම සම්බණව වම් 1897, 1899, 1900 සහ 1903 ආ කුපණන්වල 28 වෙන් වගන්තියේ පකාරයට පත්කරණුලැබූ විශේෂ මන් ජික්වරසානන්තාන් කොළඹ මෝදර සිල් හවුස්ති කන්නෝරුවේද එවී. ම. පොස්ස් උනාන්නේගේ ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට ඉහා ලියවිල්ලකින් එක් ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්ට නොගෙදුනොත්, එක් විශේෂ මන්තීශ්චරයානන්නාන්සේට ඉහතක් ආකුප නත්වලින් ලැබි තිබෙන බලවල පුණාර යට, අයිතිවාසිකම නොක්රාසු එක් ඉඩම් එක්කෝ එහින් අයිතිවාසිකමක් ගෙණතැර දක්වන්ට නොයෙදුන සෑම ඉඩම් රාජසන්තක ඉඩම් හැටියට ලන්නාන්සේගේ අන්සන ඇති ලියවිල්ලකින් උත්නාන්ෂේ විසින් පුකාශකරණ බව මෙයින් දන්නන සුතුයි.

එච්. ඕ. ඉපාfක්ස්, විශේෂ මන්නීු්ශ්වරයානන්නාන්ලස්.

## ඉඩම්වල නොරතුරු.

උතුරු මධාවේ දිසාමේ නුවරගම් පලාත කඩවත්කෝරලේ කුඩා පූනැව ගන ග<sup>ම</sup> පිනිටා තිබෙන මට අමුනාපු සහතික සිතිගෙම පෙනීයන මෙහි පනත දක්වන නිමකච්චි, එනම් :—

		6	الإسم (	<del>සි</del> නියම 58.				
		-				බිම්	න	ঠভি.
බිම්කට්වීය.		ඉඩමේ නම.				<b>\$.</b>		
1	•••	කුඩාපුනැව කැලේ		•••	• • • •	138	3	
1a		ტე		•••	•••	7	1	33
1b		<b>∌</b> ⊚		•••	•••	1	2	30
1c	•••	එම	•••	***		1	1	30
1d	•••	එ@	•••		•••	10	0	0
1e	•••	<b>එ</b> ම		•••	•••	2	1	10
	•••	කුඩාපූතුැමේ කමේ	Ð	•••	•••	ō	$\tilde{2}$	Õ
1 // 1 i	•••	* එම	•••	***	•••	Ŏ	ō	$1\overset{\circ}{4}$
$\overline{1}i$		එම		•••		ŏ	ŭ	14
10		එම		•••	•••	ŏ	ŏ	
Îs	•••	එම .	•••	•••	•••	ŏ	ŏ	14
1 t	•••	එම	• • •	•••	•••	ő	1	0
iu	•••	<u> </u>	• • •	•••	•••	ő	_	10
	•••	<u>එ</u> ම	•••	•••	•••		0	
1v	•••		•••	•••	•••	0	1	10
1w	•••	<b>එ</b> ම ***	•	*-*	•••	0	1	20
1x	• • •	එම	•	•••	•••	0	0	10
<b>1</b> y	•••	<b>එ</b> ⊚		•••		6	2	10
1z	• • •	<b>එ</b> ම		•••	• • • •	1	1	20
$1a\frac{1}{2}$		<del>එ</del> ම		•••		8	1	35
$1b_{\frac{1}{2}}$	•••	<b>එ</b> ම	•••	•••	•••	1	2	20
						175	3	12
_								

මීට මාසිම්—උතුරට මහ කුඹුක්ෂ<mark>ගාල්ලැවේ ගම්ඉමද ; නැමගනඉරට කුඩාහ</mark>මිල්ලැවේ ගම්ඉමද <mark>; දකුණ</mark>ට කෝන් ගස්කඩ ගම්ඉමද ; බස්ණෙඉරට අනුරාධපුර සිට ජාපනයට යන මහපාරද, පූනැමේ ගුම්ඉමද, අනුරාධපුර සිට ජාපනයට යන මහපාරද.

[ඉහතසී මායිම්වලට මැදිවූ මෙහි පහත දක්වන බිම්කට්ටි මෙම දුන්වීමෙන් අත්ඇරිය වගත් ඒවායේ මුඑ බිම්කර්ම වන අක්කර 28කුත් රුඞ් 3කුත් පර්චස් 31ක ඉහතකි අක්කර 175කුත් රුඞ් 3කුත් පර්චස් 12හෝ බිම්කරයම් අඩංගු නො වෙන වගන් මෙයින් දනගත යුතුයි.]

		<u> </u>	මුල් සිතිය	<b>⊚</b> 58.				
බිමකට්ටිය.		ඉඩමම් නම.				බිම් අ.		
1 <i>f</i>	•••	අම්බලගම් ඉඩම	•••	***	• • •	0	1	10
1h	•••	කුඩාපූනැවේ කෑ	Ð			Ó	1	20
$^{1j}_{1k}$		<b>එ</b> ®		•••	•	0	1	12
	•••	එම		•••	•••	0	1	13
1m	•••	එම	•••			Ō	Ö	30
1n		<b>එ</b> ම		•••		ō	i	0
$1_{P}$		එම		•••		0	1	Ō
$1_{oldsymbol{q}}$		<del>එ</del> ම		•••		Ó	Ō	25
lr	•••	<b>එ</b> ම				Ó	Ò	30
2	• • •	කුඩාසූනැවේ වෙල		***	• • •	12	1	5
3	• • • •	කුඩාසූනැලවී වැව්		•••		11	2	6
6	•••	පූතැමිව් වැව	•••	•••		2	3	Õ
			•					
						28	3.	31
	•							

இதன்பின் சொல்லப்படும் காணிகளுள் ஒன்றிலேனும் பலவிலேனுங் எவ்வித உடந்தையாயினும் தங்களுக்குண்டென உருத்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1903 ம் இமார்கழிகையு 11 ந் தேதி துவக்கம் மூன்று மாசத்திற்குள், 1897 முதல் 1903 ம் ஆண்டு வரையுள்ள பாணிலச் சட்டங்களின் 28 ம் பிரிவின் பிரகாரம் ஏற்படுத்திய விசேஷ உத்தியோகதைர் எச். ஒ. பொக்ணதையையவர்களிடம் கொழும்பு முகத்துவாரம் "ஹில் அவுண" என்னும் அவரு டைய கத்தோரில் முகாமுகமாயேனும் எழுத்து மூலமாயேனும் தங்களுக்குண்டே னும் உருக்கை அல்லது உடந்தையைத் தெரிவியாவிடில், சொல்விய விச்சஷ உத்தியோகத்தர் சொல்விய சட்டங்களால் தமக்கு உண்டாய அதிகாரத்தைக் கொண்டு சொல்விய காணிகின அல்லது அவை களுள் உருக்துப்பேசுப்படாதனையிறை முடிக்குரிய ஆதனமேன தமது கைச்சாத்திட்டு எழுத்து மூலமாய் வெளிப்படுத்துவார் என்பதை அறிந்துகொள்க.

## கட்டிய காணிகளின் வீவதம்.

வடட்டத்ய மாகாணம் துவகைப்பலாத்தை கடவத்தைக் கோறுவமைச்சேர்த்த குடாபுறுவெவ என்றும் கி நாமத்திறுள்ள இத்துடனுணக்கப்படும் உறதிப்படுத்திய படப்பிரதியில் விவரித்தபடியே பின்வரும் காணித்தண்டு கன்:--

		*						
का <b>को</b> है कु के <b>ि</b> .			பிரதம படப்			€ ಕ	சாலம்	١.
		<i>கா<b>வி</b>ப் பேர்</i> .		•		அ. ப	١.	
1		<b>ತ್ರ</b> ಲ್ಲಾಗ ಬೃ <b>ತ್ರಾ</b> ಡಿ ಎಡಡಿ ಎ	•••	***		138	3 18	8
1a		Gag.		•••		7	1 33	3
16		Rag.	•••	•••	•••	1	2 30	)
1c		Ωng.	•••	•••		1	1 30	
1d	•••	anj.	•••	•••		10	0 (	0
lę	•••	<u> </u>	•••	•••	•••	2	1 10	)
$rac{1g}{1i}$	•••	<b>ச</b> டாபு <b>ற</b> வே <b>க</b> டை	•••		•••	. 0	2 0	}
		`` <b>```</b>		•••	•••	. 0	0 14	Į
11		Qug		•••	•••	0	0 14	Į
10	•••	€ag_	•••	•••	***	0	0 14	Į
1s	•••	eng.	***	•••	•••	0	0 14	į
1t	•••	<b>.</b> ,	•••		•••	0	1 0	)
1u		<b>604</b>	•••			0	0 10	)
1v	•••	eary_	•••	•••	•••	0	1 10	)
1w	•••	Ωnj.	•••		•••	0	1 20	)
1x	•••		•••	•••	•••	0	0 10	)
1y	•••	€bg.	•••		•••	0	2 30	)
1z	•••	€eg.		•••	•••	1	1 20	þ
1ai	•••	Gag.	•••	•••	***	8	1 35	,
$1b\frac{1}{2}$	•••	Gag. Gag. Gag. Gag.	•••	•••	•••	1	2 20	
						175	3 12	1
				4				

எல்டுகளாவன. வடக்கு-டாகும்புக்கொல்லாவ என்னுங் கொம வெல்டு; கிழக்கு-குடாமில்லாவை பென்னுங் கொம வெல்டு; தெற்கு-கோங்கள்க்கடைக் கொம வெல்டு; மேற்கு-அது நாசபு சத்தில்ருந்து இயாழ்ப்பாணம் போகும் பெரிய குட்டு, புறுலை என்னுங் கிராம எல்டு, அது நாசபு சத்தின்குத்து இயாழ்ப்பாணம் போகும் பெரிய குட்டு.

[கவனிப்பு.—மேற்சொல்லிய எல்பைகளுக்குட்பட்ட பின்வரும் காணித்துண்டுகள் இவ்வறிவித்தவினின் அம் நிக்கப் பட்டிருக்கின்றன வென்பதையும் அலைகளின் வீசாலமாகும் 28 ஏக்கர் 3 தாட் 31 பேட்சு மேற்சொல்லிய 175 ஏச்கர் 3 தாட் 12 பேட்சுக்குள் அடங்கலிலில் யென்பதையும் கவனிக்கவேண்டியது]:—

#### பிரதம் படம் 58.

	_	,				414	FITE	νů.
கா <b>ணி ந் அண்டு.</b>		<i>காணிப் பேர்.</i>			<b>.</b>	gr.	u.	
1f	***	<b>அ</b> ம்பேலம் <b>இருக்குமிட</b> ம்		•••	•••	0	1	10
1h		<b>குடாபுளுவேகடை</b>		•••	•••	Ŏ	ĩ	20
$_{1k}^{1j}$				• • •	•••	Ō	ī	12
1 %		வேத்.		•••		0	ī	13
1m	• • •	€aģ.		•••	•••	Ō	Õ	30
<b>1</b> <i>n</i>	• • •	Gug.		***		0	1	0
1p	•••	eag.	•••	•••	• • • •	0	1	0
1q		€eg. ·		•••		0	Ö	25
12		Ω <u>φ</u> .		•••		- 0	Ò	30
2	• • •	குடா புகுவேவெல	•••	***		12	1	5
3		<b>കുടുന്</b> പ്രവേശ	•••	•••		11	2	6
6	•••	புகுவேவேவ்,	•••	•••		2	3	0
		-				28	3	31
							~~~	-

1 23 .

[For Tracing see page 4]



Kongaskade Village

Kongaskade Village

Kongaskade Village

Kongaskade Village

Scale of 16 Chains to an Inch.

Situation: Kudapunewa village in Kadawat korale.

Preliminary plan 58

				Pr	elimina	ry plan 58	3.					
Lot.	Name of Land.			Extent.			Lot. Name of Land.				xten R.	
1 1a 1b 1c 1d 1d 1e 1j 1i 1i 1l 1l 1l	Kudapunewekele Do. Kudapunewekele Do. Do. Do. Kudapunewekada Do. Do. Do. Do. Do. Do. Do. Do.		138 7 1 10 2 0 0 0 0 0	3 1 1 3 2 3 1 3 0 ( 1 10 2 0 0 14 0 14 0 14 1 0	3 ) ) ) 	1		Kudapunewekada Do. Do. Do. Do. Do. Do.		0 0 0 0 0 1 8 1 175	0 1 2 3 1 3 1 3	16 20 10 30 20 35 20
				I	ots excl	uded.						
$\begin{array}{cccccccccccccccccccccccccccccccccccc$	Ambalama premises Kudapunewekada Do. Do. Do. Do. Do.	•••	0	1 10 1 20 1 12 1 13 0 30 1 0		1R 2 3 6	***	Kudapunewekada Kudapunewewela Kudapunewewewa Punewewewa	•••	0 12 11 2 28	1 2	30 5 6 0 31
1p 1q Surveyor-Gene Golombo, Novem	Do. Do. eral's Office, lber 23, 1903.	•••	0	1 0 0 <b>2</b> 5				P. 1 Assistant		ARRE		- eral.